* 844 *Q.*—SRI K. A. MATHIALAGAN : } Will the Hon. the
SRI S. MADHAVAN }
Minister for Co-operation be pleased to state—

(*a*) whether there is any scheme to raise fuel forests; and

(*b*) if so, the details thereof?

THE HON. SRI N. NALLASENAPATHI SARKARAI MANRADIAR : (*a*) & (*b*) A statement[a] is placed on the table of the House.

திரு. எஸ். மாதவன் : தரிசு நிலங்கள் அதிகமாக இருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இத் திட்டத்தை விஸ்தரிக்கும் உத்தேசமுண்டா?

கனம் திரு. ந. நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார் : முதலில் சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் காடுகளில் விறகு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏற்பாடு. பிறகு பக்கத்து ஜில்லாக்களில் எங்கு காடுகள் விளைகிறதோ, அவை இத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்.

* 845 கேள்வி.—திரு கே. நாராயணசாமிப் பிள்ளை : கனம் கூட்டுறவு அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) விருத்தாசலம் தாலுக்காவில் உள்ள காடுகளில் விறகு உபயோகத்துக்கான சவுக்கு, முந்திரி போன்ற மரங்கள் உற்பத்தி செய்ய உத்தேசமுண்டா?

(இ) அப்படியானால், அதற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது?

கனம் திரு. ந. நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார் : (அ) & (இ) விருத்தாசலம் தாலுக்காவில் சவுக்கு மரம் நடுவதற்குத் தகுந்த நிலங்கள் இல்லை. இரண்டாவது-மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலங்களில் முந்திரிச் செடிகள் மட்டும் 7,105 ஏக்கர்களில் ரூபாய் 3,49,590 செலவில் நடப்பட்டுள்ளன. நடைபெறும் ஆண்டில் மேற்கொண்டு 70 ஏக்கர்களில் ரூபாய் 500 செலவில் முந்திரிச் செடிகள் நடப்படும்.

Text-books (supply)

* 846 *Q.*—SRI K. MOOKIAH THEVAR : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the Government have received any complaints from the Headmaster of the Schools in regard to the inadequate supply of Text-books published by the Madras Government; and

(*b*) if so, the action taken thereon?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) The Director of Public Instruction received a few complaints from schools in Salem, Ramanathapuram and Tiruchirappalli districts regarding the supply of certain books for Standard VII.

---

a Printed as Appendx IV on pages 109

29th October 1962]

(*b*) Special arrangements were made to the schools concerned to supply these books immediately.

திரு. வை. சங்கரன் : ராஜ்யம் பூராவிற்கும் அரசாங்கம் வெளியிடும் புத்தகங்களுக்கு நாலைந்து பிரத்தியேக ஏஜெண்ட்டுகள் புத்தக விற்பனைக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவேதான் விநியோகத்தில் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஏஜெண்ட்கள் மூலம் விநியோகம் செய்ய முற்படுவோமேயானால் அதனால் தாமதத்தைத் தவிர்க்க முடியுமே, அதைச் செய்வார்களா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

திரு. சா. கணேசன் : குறிப்பிட்டவர்களுக்குத்தான் ஏஜென்சி என்று கொடுப்பதால்தான் இவ்வளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. அந்தந்தப் பள்ளிக்கூடங்களில் எத்தனை மாணாக்கர்கள் ஆண்டு தோறும் வருகிறார்கள் என்ற கணக்கை அவர்கள் வைத்துக் கொண்டிருப்பதால் அந்தந்த உயர்நிலைப் பள்ளிக்கே நேரடியாக அரசாங்கத்திலிருந்து, கேட்டால், கொடுப்பதற்குத் தடை இல்லை என்று உத்தரவு போட்டால் சுலபமாக இந்தக் காரியம் முடிந்து விடுமென்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இதுவரை வந்த யோசனைகள் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து என்னென்ன ஏற்பாடுகள் செய்தால் தாமதமின்றி புத்தகங்கள் கிடைக்குமோ அவை எல்லாம் கவனிக்கப்படும்.

Handloom Weavers (Provident Fund)

* 847 Q.—SRI MUNU ADHI : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether the Government have finalised the scheme for granting Provident Fund to be given for the handloom weavers; and

(*b*) if so, the details thereof?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) Yes, Sir.

(*b*) A paper [a] is placed on the table of the House.

மேட்டூர் உயர்மட்டக் கால்வாய்கள்

* 848 கேள்வி.—திரு. க. ர. நல்லசிவம் : கனம் பொதுப் பணித் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

சேலம் மாவட்டம் மேட்டூர் உயர் மட்டக் கால்வாயை கடைக் கோடியிலிருந்து மேலும் விஸ்தரிக்கும் உத்தேசமுண்டா?

THE HON. SRI V. RAMAIAH : No, Sir.

---

a Printed as Appendix V on page 109–111.